1994 மே 5]

வினா எண் 534, திரு. ஆர். சிங்காரம், இருக்கையில் இல்லை. அவருக்குப் பதிலாக திரு. இராம. இராமநாதன், மாண்புமிகு வனத் துறை அமைச்சர்.

534—

காடுகள் மற்றும் வனவிலங்குகள் அழிவதைத் தடுக்க நடவடிக்கை.

*23148—திரு. ஆர். சிங்காரம் :

மாண்புமிகு வனத் துறைஅமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

காடுகள் அழிந்து வருவதைத் தடுக்கவும், வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுமா ?

மாண்புமிகு திரு. கு. லாரன்ஸ், வனத் துறை அமைச்சர்:

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, காடுகள் அழிந்து வருவதைத் தடுக்கவும், வன உயிரினங்களையும், வனப்பரப்பு மற்றும் அதன் செல்வங்களையும் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

(மாண்புமிகு பேரவைத் தலைவர் தலைமை)

திரு. இராம. இராமநாதன் : மாண்புமிகு பேரவையினுடைய தலைவரவர்களே, தமிழகத்திலே பசுமைப் புரட்சியைச் செய்து கொண்டிருக்கிற நம்முடைய ஒப்பற்ற தலைவி டாக்டர் புரட்சித் தலைவியினுடைய ஆட்சியிலே காடுகளினுடைய வளம் பெருகினால்தான் நாட்டிலே வளம் பெருகும் என்கின்ற உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் மரத்தினை அதிகமாக வளர்த்து, மழையினைப் பெற்று விவசாயத்தை உயர்த்தி இந்த நாட்டினையும் வளப்படுத்த வேண்டும் என்கின்ற அந்த உயர்ந்த எண்ணத்தோடு இன்றைக்குப் பலயிடங்களிலே காடுகள் அழிந்து வராத நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். எனவே, அப்படிப்பட்ட தத்துவத்தின் அடிப்படையில் காடுகள் முழுவதுமாக அழிந்து விடாமல் தடுப்பதற்காகவும், அங்கேயிருக்கின்ற வன உயிரினங்களையெல்லாம் பாதுகாப்பதற்கும் நம்முடைய தமிழகத்தினுடைய ஒப்பற்ற தலைவி டாக்டர் புரட்சித் தலைவியினுடைய ஆட்சியில் மாண்புமிகு அமைச்சரவர்கள் என்ன நடவடிக்கையை எடுக்கிறார்கள்? அதைப்போல, இந்தக் காடுகள் மற்றும் வன உயிரினங்களையெல்லாம் பிடித்துக் கொண்டு தவறான முறையிலே சில செய்கைகளைச் செய்து கொண்டிருக்கின்ற வீரப்பன்.....

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நான் சுருக்கமாகக் கேள்வி கேட்கச் சொல்லியிருக்கிறேன். நான் 20 கேள்வி முடிக்க வேண்டும், ஒவ்வொரு நாளும் எக்ஸ்டென்ட் செய்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறேன்.

திரு. இராம. இராமநாதன் : சமூக விரோதிகளாக இருக்கின்ற வீரப்பன் போன்றவர்களையெல்லாம் இன்றைக்கு பிடித்துத் தக்க நடவடிக்கை எடுப்பதற்கு மாண்புமிகு அமைச்சரவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதையும் அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 11-00

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பேரவையின் முன்அனுமதியோடு வினாக்கள்-விடைகள் நேரம் நீட்டிக்கப்படுகிறது.

மாண்புமிகு திரு. கு. லாரன்ஸ் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்டிருக்கிற கேள்வி என்பது, மிகப் பெரிய ஒரு கேள்வி. அதற்கு முழுமையான பதில் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு முழுமையான விளக்கங்கள் இந்த ஆண்டு சட்டமன்றத்தில் வைக்கப்பெற்ற மானியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இருந்த போதிலும், குறிப்பாகச் சொல்வதாக இருந்தால்..

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இது சம்பந்தமான துணை வினாவாக இருந்தால், நீங்கள் பதில் அளிக்கலாம். இல்லாவிட்டால், திரு. இராமநாதனே பார்த்துக் கொள்வார்.

மாண்புமிகு திரு. கு. லாரன்ஸ் : இந்த ஆண்டு, இந்தியாவினுடைய வனக் கொள்கையை, தமிழக அரசு மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. ஆண்டுதோறும் 50 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பிலே, நாம் வனங்களை எழுப்புகிறோம். இன்றைக்கு தமிழகத்தைப் பொறுத்தவரையில், சாதாரணமாக 32 அங்குலம் மழை இருக்கிறது. ஆனால், வனப் பகுதியில் 250 இஞ்ச்-அங்குலம் மழை இருக்கிறது. இந்த ஒரு சீதோஷ்ண நிலைமையில், மிக மோசமாக இருக்கிற ஒரு பகுதியில், வனப் பகுதியில் அழுத்தம் இருப்பது, மக்களுடைய தேவைகளுக்காக, மக்கள் வனப் பகுதியிலே செல்வது என்பது, சாதாரணமான ஒன்று என்பது மட்டுமல்ல; தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஒரு சீதோஷ்ண நிலைமையில், தட்பவெப்ப நிலைமை, கொஞ்சம் சூடாகவே இருக்கிற காரணத்தினால், இங்கே வனங்களை எழுப்புவதில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இருந்தபோதிலும், நம்முடைய அரசு, இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக, தமிழ்கத்தில் வனங்களைப் பாதுகாக்கிறது. வனப் பகுதிகளிலே, வனங்களை எழுப்புகிறது. இந்த வனப் பகுதிகளுக்கு வெளியே

1994 மே 5]

இருக்கிற பகுதியிலேயும், சமூக வனங்களை, இன்றைக்கு எழுப்புகிறோம், அதேபோன்று, ஏனழயெளிய மக்களுக்குப் பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றி வருகிறோம். வனப் பகுதியிலே இருக்கிற பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் என்கிற அளவுக்கு, அவர்களுக்கு உதவி செய்கிறோம். இதுபோன்ற பல்வேறு பணிகளைச் செய்கிறோம், சந்தன மரக் கடத்திலிலே ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரப்பனைப் பிடிக்க வேண்டுமென்று நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னார்கள். அவர் மீது அல்லது அந்தக் கும்பல் மீது, நம்முடைய 'டாஸ்க் ஃபோர்ஸ்' என்கிற ஒரு அமைப்பு, எவ்வளவு சீரும் சிறப்போடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதையும், வீரப்பனுடைய நடவடிக்கைகள் முற்றிலுமாகத்தடை செய்யப் பட்டிருக்கிறது என்பதையும், வனங்களிலிருந்து எந்தவிதமான பொருட்களும் இன்றைக்குக் கடத்துவதற்கு, வீரப்பனோ, அவனைச் சார்ந்தவர்களோ அல்லது எந்தச் சக்தியாலோ முடியாத அளவுக்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதையும் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. சி. ஞானசேகரன் :

திரு. சி. ஞானசேகரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது அரசு 'குண்டாஸ் ஆக்ட்' போடுகிறது. 'குண்டாஸ் ஆக்ட்'இல் பிடிக்கப்பட்டவர்கள் எல்லாம், இரண்டு மாதத்திலோ அல்லது இரண்டரை மாதத்திலோ, அந்த ஆர்டரை ரிவோக் செய்து விட்டு வெளியே வந்து விடுகிறார்கள். மீண்டும், அந்தத் தவறையே செய்கிறார்கள். இந்த குண்டர்கள் சட்டத்தில் போடுவதற்கு, அடிப்படையாக அமைந்திருக்கிற, ஆதாரமாக அமைந்திருக்கிற வழக்குகள் எல்லாம், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல், கடந்த மூன்று, நான்கு வருடங்களாக, அப்படியே நிலுவையில் இருக்கிறது. அதனால், ஆதாரமாக இருக்கக் கூடிய மெயின் கேஸிலே இருக்கக் கூடியவர்களுக்கு நீங்கள் தண்டனை கொடுப்பீர்களேயானால், ஓரளவுக்கு அவர்கள் சிறையிலாவது இருப்பார்கள். அது செய்யப்படாமல் இருக்கிறது என்பதைத் தெரிவித்து, நீங்கள், வீரப்பனைப் பிடிப்பதற்கு 'டாஸ்க் ஃபோர்ஸ்' அமைத்திருப்பதாகச் சொன்னீர்கள்; இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, அமைச்சர் அவர்கள், இதே மாமன்றத்தில், இரண்டே மாதத்தில் அவனைப் பிடித்து விடுவதாகச் சொன்னார்கள்; இதுவரை அவனைப் பிடித்ததாக வரலாறு இல்லை; ஆகவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவனுடைய கூட்டத்தை ஒழிப்பதைப் பற்றிச் சொல்கிறார்கள்; வீரப்பனைப் பிடிப்பதற்கான முயற்சியை, நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள்..

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நான் அப்போதே, அவர் கேட்கும்போதும் அதைத்தான் சொன்னேன். இது சம்பந்தமாக துணைக் கேள்விக் கேட்டால், நன்றாக இருக்கும். விரிவாகக் கேட்டால் வீரப்பனைப் பிடிப்பது பற்றிக் கேட்பீர்கள் என்றால், அதற்கு அவர் விரிவாகப் பதில் சொல்ல வேண்டி வரும். இது என்ன கேள்வியோ, அது சம்பந்தமான துணைக் கேள்வியாக இருந்தால், எல்லோருக்கும் வாய்ப்புக் கொடுக்கலாம். நீங்கள் இருவரும், வீரப்பனைப் பிடிப்பது பற்றிப் பேசிக் கொண்டிருந் தால், கேள்வி நேரம் என்ன ஆவது ?

திரு. சி. ஞானசேகரன் : இப்போது, வனங்களைப் பாது காப்பதற்கு போதிய வனக் காவலர்கள் இல்லாமல் இருக்கிறார் கள். ஆகவே, கூடுதலாக வனக் காவலர்களை நியமித்து, மாண்பு மிகு அமைச்சர் அவர்கள், ஏற்கனவே 'குண்டாஸ் ஆக்ட்' போடுவதற்கு ஆதாரமாக இருக்கிற, 'மெயின் கேஸை' நீதி மன்றங்களில் எடுத்து முடித்து, அவர்களுக்குக் கூடுதலான தண்டனை வழங்குவதற்கு ஆவன செய்வார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கு. லாரன்ஸ் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, குண்டர்கள் சட்டத்தைப் பொறுத்த வரையில், தமிழக அரசுதான் இவ்வளவு கடுமையான சட்டங் களை உருவாக்கி, இன்றைக்கு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலமாக, சென்ற ஆண்டுகூட, 77 பேர் குண்டர்கள் சட்டத்தில் சிறையில் வைக்கப்பட்டார்கள். நீதிமன்றம், ஒவ் வொரு காலகட்டத்திலேயும், புதிய சில முறைகளைக் கொண்டு வருகிற நேரத்தில், அதில் தற்காலிகமாக நம்முடைய நடைமுறை களிலே தடை ஏற்பட்டாலும், நீதிமன்றங்களினுடைய ஆணைகளை நாம் ஏற்றுக் கொண்டு, அதற்குரிய நடைமுறை களை நாம் இன்றைக்கு வகுத்து வருகிறோம். எனவே, மாண்பு மிகு உறுப்பினர் சொல்வது போன்று, குண்டர்கள் சட்டத்தில், எந்தவிதத் தவறும் இல்லாத வகையில், இன்றைக்கு அது நடை முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, சிறையில் வைப்பதல்ல நமது இலட்சியம். இலட்சியம் என்பது, இங்கே இருக்கிற குற்றங்களைத் தடுப்பதுதான். எனவே, வனத் துறையைப் பொறுத்த வரையில் இந்த ஆண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமாக குற்றங்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்வது போன்று, சிறைச் சாலையில் அடைப்பது நம்முடைய இலட்சியம் அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போன்று, அனைத்துப் பணிகளிலேயும், வன வளத்தைப் பெருக்குவதிலும், வனங்களைக் காப்பதிலும், கடுமையான நடவடிக்கைகளை தமிழகத்தில் எடுத்து வருகிறோம் என்பதையும் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1994 மே 5]

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. கே. ஆர். ராஜு.

திரு. கே. ஆர். ராஜு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நீலகிரியில், எங்கள் மாவட்டத்தில், கூடலூர் தொகுதியில்தான், வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. மற்றும் விலை உயர்ந்த மரங்களும் உள்ளன. அங்கு தனியார் மரங்களை வெட்டும் அனுமதி முற்றிலும் நிறுத்தி வைக்கப்படுமா என்பதை உங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 11-05

மாண்புமிகு திரு. கு. லாரன்ஸ் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சென்ற ஆண்டு நம்முடைய தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் நடவடிக்கையின் பயனாக வனத் துறை அதிகாரிகள் தானாகவே மரங்களை வெட்டுவதற்குக் கொடுக்கப்பட்ட அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன. எனவே, ஏற்கெனவே இருக்கின்றவனச்சட்டத்தினுடைய அடிப்படையில் ஒரு மாவட்டக் கமிட்டி இருக்கிறது. அது மாவட்ட ஆட்சித் தலைவருடைய தலைமையில் இயங்குகிறது. எனவே, அந்த இந்தியச் சட்டத்தினுடைய அடிப்படையில் கூடிய மட்டும் வனங்களுடைய செம்மை இவைகளைப் பாதிக்காத அளவும், அங்கே இருக்கின்ற சுற்றுச் சூழல் இவைகளை பாதிக்காத அளவும் இன்றைக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இதன் மூலம் இந்த ஆண்டு மரங்கள் வெட்டுவது கடுமையாகக் குறைந்திருக்கிறது என்பதோடு, இந்த ஆண்டு உயிரினங்களைப் பாதுகாப்பதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் இந்தியாவிலேயே வேட்டையாடுதல் குறைவாக இருக்கின்ற மாநிலம் தமிழகம்தான். சென்ற ஆண்டு 'போச்சிங்' வன மிருகங்களை வேட்டையாடுதல் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது யானைகள், புலிகள் இவைகள் எல்லாம் சென்ற ஆண்டு வேட்டையாடப்படவில்லை என்று சொல்கிற அளவுக்கு போச்சிங் ஃப்ரீ ஸ்டேட்-ஆக இருக்கிறது. சென்ற ஆண்டு ஒரே ஒரு யானை சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் இறந்துவிட்டதாக மட்டும் ஒரு செய்தியை நம்முடைய டாஸ்க்போர்ஸ் தெரிவித்திருக்கிறது. அதனுடைய அடிப்படையில் நாம் எடுத்துக்கொண்டால் சர்வதேச அளவில் இருக்கிற அல்லது இந்தியாவில் இருக்கிற பல்வேறு மாநிலங்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஆண்டு தமிழகம் போச்சிங் ஃப்ரீ ஸ்டேட் என்பதையும், எனவே, எல்லாத் துறைகளிலும் இன்றைக்கு நாம் செம்மையாகச் செயல்பட்டு வருகிறோம் என்பதையும் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 535, திருமதி கே. மரியம் உல் ஆசியா, மாண்புமிகு வனத் துறை அமைச்சர்.